

සියලු ම හිමිකම් ඇවිරිණි / முழுப் பதிப்புரிமையுடையது / All Rights Reserved

ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව
இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் இலங்கைப் பரීட்சைத் திணைக்களம் இலங்கைப் பரීட்சைத் திணைக்களம் இலங்கைப் பரීட்சைத் திணைக்களம் இலங்கைப் பரීட்சைத் திணைக்களம்
Department of Examinations, Sri Lanka Department of Examinations, Sri Lanka Department of Examinations, Sri Lanka Department of Examinations, Sri Lanka Department of Examinations, Sri Lanka

අධ්‍යයන පොදු සහතික පත්‍ර (උසස් පෙළ) විභාගය, 2024
கல்விப் பொதுத் தராதரப் பத்திர (உயர் தரப் பரீட்சை, 2024
General Certificate of Education (Adv. Level) Examination, 2024

ගිණිමකරණය I
கணக்கீடு I
Accounting I

33 T I

පැය දෙකයි
இரண்டு மணித்தியாலம்
Two hours

අறிවැනුத்தல்கள் :

- * எல்லா வினாக்களுக்கும் விடை எழுதுக.
- * 1 தொடக்கம் 30 வரையுள்ள வினாக்களுக்குச் சரியான விடையைத் தெரிந்தெடுத்து, அதன் இலக்கத்தை வினாவின் எதிரேயுள்ள புள்ளிக்கோட்டின் மீது எழுதுக.
- * 31 தொடக்கம் 50 வரையுள்ள வினாக்களுக்குரிய சுருக்கமான விடையைப் புள்ளிக்கோட்டின் மீது எழுதுக.
- * ஒவ்வொரு வினாவுக்கும் சுமமான புள்ளிகள் உரித்தாகும்.
- * உங்கள் சுட்டெண்ணை மேலே கொடுக்கப்பட்டுள்ள சுட்டினுள் தெளிவாக எழுதுக.
- * செய்நிரலாக்கத்தகா (Non-Programmable) கணிப்பான்கள் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்படும்.

சீட்டுப் பது பரீட்சைத்தல்கள்
சுட்டெண்:

பரீட்சகரின் உபயோகத்திற்கு மாத்திரம்

	ஒப்பம்	குறியீட்டெண்	வினாத்தாள் I இற்கானது	
1 ஆம் பரீட்சகர்			வினா	இல புள்ளிகள்
2 ஆம் பரீட்சகர்			01 - 30	
மேலதிக பிரதம பரீட்சகர்			31 - 50	
எண்கணிதப் பரிசோதகர்				
பிரதம பரீட்சகர்			மொத்தம்	

- பின்வரும் கூற்றுகளுள் எது நிறுவனமொன்றின் நிதிக்கணக்கீட்டின் பிரதான நோக்கத்தை மிகச் சிறப்பாக விபரிக்கின்றது?
 - (1) சட்டத் தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்வதற்கு நிறுவனத்தின் கடந்தகால நிதித் தகவல்களை அறிக்கையிடல்.
 - (2) பொதுநோக்குடைய நிதிக் கூற்றுகளைத் தயாரிப்பதற்கு நிறுவனத்தின் கொடுக்கல் வாங்கல்களைப் பதிவு செய்தல்.
 - (3) முதலீட்டாளர்கள் மற்றும் கடன் வழங்கியோருக்கு நிறுவனத்தைப் பற்றிய குறிப்பான நிதித் தகவல்களை வழங்குதல்.
 - (4) கணக்கீட்டு நியமங்களின் அடிப்படையில் நிறுவனத்தின் பொதுநோக்குடைய நிதிக் கூற்றுகளைத் தயாரித்தல்.
 - (5) நிறுவனத்தின் அக்கறையுடைய வெளியகத் தரப்பினர் தீர்மானம் மேற்கொள்வதற்கான தகவல்களை வழங்குதல். (.....)
- நிறுவனமொன்று எதிர்பார்க்கக்கூடிய எதிர்காலத்திற்குத் தனது செயற்பாடுகளைத் தொடர முடியாது உள்ளது. பின்வரும் கணக்கீட்டு எண்ணக்கருக்களுள் எவை இந்நிறுவனத்தின் நிதிக் கூற்றுகளைத் தயாரிக்கும் போது பொருத்தமற்றவை ஆகும்?
 - (1) தொழில் முழுமை மற்றும் அட்டுறு
 - (2) தொழில் முழுமை மற்றும் பண அளவீடு
 - (3) தொடர்ந்தியங்குதல் மற்றும் வரலாற்றுக்கிரயம்
 - (4) தோற்றத்திலும் பார்க்கக் கருத்து முக்கியம் மற்றும் தேறல்
 - (5) முன்னெச்சரிக்கை மற்றும் தேறல் (.....)
- தொழில் முழுமை எண்ணக்கருவின் பிரயோகம் தொடர்பில் பின்வரும் கூற்றுகளுள் எது/எவை சரியானது/சரியானவை?
 - A - வணிகமொன்றின் எல்லாக் கொடுக்கல் வாங்கல்களும் வணிகத்தின் முன்னோக்கிய பார்வையில் பதியப்படுகின்றன.
 - B - இந்த எண்ணக்கருவானது அறிக்கையிடும் நிறுவனத்தை அடையாளம் காண்பதற்கான அடிப்படையை வழங்குகிறது.
 - C - வணிகமொன்றின் உரிமையாளர்களின் முதலீடானது அந்நிறுவனத்தின் வளங்கள் மீதான கோரிக்கையொன்றாகச் சமர்ப்பிக்கப்படுகிறது.
 - (1) A மாத்திரம்
 - (2) A, B மாத்திரம்
 - (3) A, C மாத்திரம்
 - (4) B, C மாத்திரம்
 - (5) A, B, C ஆகிய எல்லாம் (.....)

- 4, 5, 6, 7 ஆகிய வினாக்களுக்கு விடையளிப்பதற்குக் கீழே தரப்பட்டுள்ள தகவல்களைப் பயன்படுத்துக.
சந்திரா சில்லறை வணிகமானது 01.01.2024 இல் ஆரம்பிக்கப்பட்டது. இவ்வணிகமானது பெறுமதிசேர் வரிக்காகப் (VAT) பதிவு செய்யப்பட்டுள்ளது. 2024 ஜனவரி மாதத்தில் வணிகத்தில் பின்வரும் கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றிருந்தன.

இல.

கொடுக்கல் வாங்கல்

- 1 ரூ. 240 000 கிரயமான பொருட்கள் அமலுக்கு ரூ. 354 000 க்குக் கடனுக்கு விற்கப்பட்டன.
(ரூ. 54 000 VAT உட்பட).
- 2 ரூ. 30 000 காகக்கழிவு அனுமதிக்கப்பட்ட பின் முழுக் கடன் தொகையினைத் தீர்ப்பதற்கென அமலிடமிருந்து காசோலையொன்று பெறப்பட்டது.
- 3 ரூ. 320 000 கிரயமான பொருட்கள் ரூ. 472 000 காகக்கு விற்கப்பட்டன.
(ரூ. 72 000 VAT உட்பட).
- 4 ரூ. 400 000 கிரயமான பொருட்கள் விமலுக்கு ரூ. 590 000 கடனுக்கு விற்கப்பட்டன.
(ரூ. 90 000 VAT உட்பட).
- 5 விமலுக்கு ரூ. 118 000 க்கு விற்கப்பட்ட பொருட்கள் திருப்பியனுப்பப்பட்டுள்ளன (ரூ. 18 000 VAT உட்பட). இப்பொருட்களின் கிரயம் ரூ. 80 000 ஆக இருந்தது.

4. பின்வரும் கணக்கீட்டுச் சமன்பாடுகளுள் எது கொடுக்கல் வாங்கல்கள் இல 1 மற்றும் 2 இன் தேறிய தாக்கத்தினைப் பிரதிபலிக்கின்றது?

சொத்துக்கள் (ரூ.'000) = பொறுப்புக்கள் (ரூ.'000) + உரிமையாண்மை (ரூ.'000)

(1)	+ 84	+ 54	+ 30
(2)	+ 84	-	+ 84
(3)	+ 114	+ 54	+ 60
(4)	+ 114	-	+ 114
(5)	+ 144	+ 54	+ 90

(.....)

5. கொடுக்கல் வாங்கல்கள் இல 3, 4 மற்றும் 5 ஆகியவற்றை சந்திரா வணிகத்தின் புத்தகங்களில் அவை நிகழ்ந்த ஒழுங்கில் பதிவுதற்குப் பயன்படுத்தப்பட்ட மூல ஆவணங்கள்:

- (1) பற்றுச்சீட்டு, பட்டியல், வரவுத்தாள்
- (2) பற்றுச்சீட்டு, பட்டியல், செலவுத்தாள்
- (3) வைப்புச்சீட்டை, பட்டியல், வரவுத்தாள்
- (4) வைப்புச்சீட்டை, பட்டியல், செலவுத்தாள்
- (5) பற்றுச்சீட்டு, பட்டியல், நாட்குறிப்பிற்கான உறுதிச்சீட்டு

(.....)

6. 2024 ஜனவரி மாதத்துக்கான சந்திரா வணிகத்தின் விற்பனை நாளேட்டின் மொத்தத்தை அதன் பொதுப்பேரேட்டுக்கு மாற்றுவதற்கான சரியான இரட்டைப்பதிவு எது?

விபரம்	வரவு (ரூ.'000)	செலவு (ரூ.'000)
(1) கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் கணக்கு VAT கட்டுப்பாட்டுக் கணக்கு விற்பனைக் கணக்கு	800 144	944
(2) கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் கணக்கு VAT கட்டுப்பாட்டுக் கணக்கு விற்பனைக் கணக்கு	826	126 700
(3) கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் கணக்கு VAT கட்டுப்பாட்டுக் கணக்கு விற்பனைக் கணக்கு	944	144 800
(4) காகக்கணக்கு கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் கணக்கு VAT கட்டுப்பாட்டுக் கணக்கு விற்பனைக் கணக்கு	472 826	198 1100
(5) காகக்கணக்கு கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் கணக்கு VAT கட்டுப்பாட்டுக் கணக்கு விற்பனைக் கணக்கு	472 944	216 1200

(.....)

7. சந்திரா வணிகத்தின் 31.01.2024 இல் உள்ளவாறான VAT கட்டுப்பாட்டுக் கணக்கு மீதி (கொள்வனவின் மீதான VAT ஐப் புறக்கணிக்குக) மற்றும் கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் கணக்குமீதி:

VAT கட்டுப்பாட்டுக் கணக்கு மீதி (ரூ.'000)	கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் கணக்கு - வரவு மீதி (ரூ.'000)
(1) வரவு 198	430
(2) செலவு 126	472
(3) செலவு 144	502
(4) செலவு 198	472
(5) செலவு 216	502

(.....)

31.03.2024 இல் முடிவடையும் வருடத்தில் மேற்கொள்ளப்பட்ட காசுக்கொடுப்பனவுகள் பின்வருமாறு:

செலுத்திய நேர் ஊழியக் கிரயம்	ரூ.'000
வியாபாரக் கடன்கொடுத்தோருக்குச் செலுத்திய காசு	300
செலுத்திய உற்பத்தி மேந்தலைகள்	150
	75

மேலதிக தகவல்கள்:

- எல்லா மூலப் பொருள் கொள்வனவுகளும் கடனடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றன.
- 31.03.2024 இலும் 31.03.2023 இலும் நடைமுறை வேலை மற்றும் அட்டுறு செலவுகள் எதுவும் இருக்கவில்லை.
- இவ்வருடத்தில் இயந்திரக் கொள்வனவுகளோ, இயந்திர அகற்றல்களோ இடம்பெறவில்லை.

11. 31.03.2024 இல் முடிவடையும் வருடத்துக்கான மொத்த உற்பத்திக் கிரயம் (ரூ.000):

- (1) 505 (2) 535 (3) 630 (4) 660 (5) 665 (.....)

12. 31.03.2024 இல் முடிவடையும் வருடத்துக்கான விற்பனைக் கிரயம் (ரூ.000):

- (1) 495 (2) 575 (3) 590 (4) 620 (5) 700 (.....)

13. 1890 பங்குடமை கட்டளைச் சட்டத்தின் 24 ஆம் பிரிவின்படி பின்வரும் கூற்றுகளில் சரியானவை எவை?
- A - பங்காளர்கள் வணிகத்தின் இலாபங்களையும் நட்டங்களையும் சமமாகப் பகிர்வதற்கு உரித்துடையவர்கள்.
- B - பங்குடமையின் நிர்வாகத்தில் ஈடுபடும் பங்காளர்கள் ஊதியத்தைப் பெறுவதற்கு உரித்துடையவர்களாவர்.
- C - பங்காளர்கள் முதலீடு செய்யப்பட்ட மூலதனத்தின் மீது வட்டியைப் பெற்றுக் கொள்வதற்கு உரித்துடையவர்களல்லர்.
- D - பங்காளர்கள் தமது சொந்த நிதியினை வணிகச் செயற்பாடுகளுக்காகச் செலவு செய்திருப்பின் அதனை மீளப் பெற்றுக்கொள்வதற்கு உரித்துடையவராவர்.
- (1) A, C மாத்திரம் (2) A, D மாத்திரம் (3) B, C மாத்திரம்
- (4) A, C, D மாத்திரம் (5) A, B, C, D ஆகிய எல்லாம் (.....)

- 14, 15 ஆகிய வினாக்களுக்கு விடையளிப்பதற்குப் பின்வரும் தகவல்களைப் பயன்படுத்துக.

அருணம், பவனும் இலாப நட்டங்களைச் சமமாகப் பகிர்ந்து பங்குடமையொன்றினை நடத்தி வருகின்றனர். பங்குடமை உடன்படிக்கையின் படி ஒவ்வொரு பங்காளரும் வருடாந்தம் ரூ. 1 200 000 சம்பளத்தைப் பெறுவதற்கு உரித்துடையவராவர். 01.04.2023 இலுள்ளவாறு பின்வரும் ஆரம்ப மீதிகள் பங்குடமையின் கணக்குப் புத்தகங்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டவையாகும்.

பங்காளர்	மூலதனக்கணக்கு - செலவு (ரூ.'000)	நடைமுறைக்கணக்கு - செலவு (ரூ.'000)
அருண்	6 000	800
பவன்	5 000	600

இவ்வருடத்தில் அருணம், பவனும் முறையே ரூ. 600 000, ரூ. 400 000 ஐ மேலதிக மூலமதனமாக ஈடுபடுத்தியிருந்தனர். மேலும் இவ்வருடத்தில் ஒவ்வொரு பங்காளரும் தமது சம்பளங்களில் ரூ. 1 000 000 வை காசாக எடுத்திருந்தனர். ஒவ்வொரு பங்காளரதும் 31.03.2024 இல் முடிவடையும் வருடத்திற்கான இலாபப்பங்கு ரூ. 300 000 ஆக இருந்தது.

14. 31.03.2024 இல் முடிவடையும் வருடத்துக்கான பங்குடமையின் இலாபம் (ரூ.000):

- (1) 600 (2) 1 500 (3) 2 400 (4) 2 600 (5) 3 000 (.....)

15. 31.03.2024 இல் உள்ளவாறான பங்குடமையின் உரிமையாண்மை (ரூ.000):

- (1) 12 000 (2) 13 400 (3) 14 400 (4) 15 400 (5) 16 400 (.....)

- 16, 17 ஆகிய வினாக்களுக்கு விடையளிப்பதற்குப் பின்வரும் தகவல்களைப் பயன்படுத்துக.

பின்வரும் தகவல்களானது சுமனன் PLC இன் 31.03.2024 இல் முடிவடைந்த வருடத்துடன் தொடர்பானது.

	ரூ.'000
விற்பனைக் கிரயம்	6 500
மொத்த இலாபம்	3 500
ஏனைய வருமானம்	1 600
வருடத்துக்கான இலாபம்	2 200
மீள்மதிப்பீட்டு மிகை - மோட்டார் வாகனங்கள்	1 000
மீள்மதிப்பீட்டு குறை - இயந்திரம்	800

இயந்திரமானது 31.03.2022 இல் முதற் தடவையாக மீள்மதிப்பிடப்பட்டுள்ளதுடன் இதனால் மிகையாக ரூ. 450 000 ஏற்பட்டிருந்தது. நடைமுறை வருடத்தில் மோட்டார் வாகனங்கள் முதற் தடவையாகவும் இயந்திரமானது இரண்டாம் தடவையாகவும் மீள்மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன.

31.03.2024 இல் முடிவடைந்த வருடத்திற்கான இலாபத்தினைக் கணிக்கும் போது மோட்டார் வாகனங்களின் மீள்மதிப்பீட்டு மிகை ரூ. 1 000 000 ஆனது ஏனைய வருமானத்துள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இயந்திரத்தின் மீள்மதிப்பீட்டு குறை ரூ. 800 000 ஆனது இந்த இயந்திரத்தின் முன்னைய மீள்மதிப்பினைக் கருத்திற் கொள்ளாது நடைமுறை வருடத்தின் இலாப கணிப்பீட்டின் போது முற்றாகக் கழிக்கப்பட்டுள்ளது.

16. 31.03.2024 இல் முடிவடைந்த வருடத்திற்கான சரியான இலாபம் மற்றும் ஏனைய முற்றுமடங்கிய வருமானம்:

வருடத்திற்கான இலாபம் (ரூ.' 000)	ஏனைய முற்றுமடங்கிய வருமானம் (ரூ.' 000)
(1) 1 650	550
(2) 1 650	1 000
(3) 2 200	550
(4) 2 650	550
(5) 2 650	1 000

(.....)

17. 31.03.2024 இல் முடிவடைந்த வருடத்துக்கான இனங்காணப்பட்ட மொத்த வருமானம், மொத்த செலவுகள்:

மொத்த வருமானம் (ரூ.' 000)	மொத்தச் செலவுகள் (ரூ.' 000)
(1) 11 150	9 400
(2) 11 150	10 200
(3) 11 600	9 400
(4) 11 600	9 750
(5) 11 600	10 200

(.....)

18. சதுசிகன் PLC இல் 31.03.2024 இல் முடிவடையும் வருடத்தில் பின்வரும் கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றுள்ளன.
- ரூ. 2 000 000 க்கு இயந்திரமொன்று காசுக்குக் கொள்வனவு செய்யப்பட்டது.
 - ரூ. 3 600 000 கொண்டு செல் தொகையுடைய அலுவலக உபகரணமொன்று ரூ. 600 000 ஆதாயத்தில் காசுக்கு விற்பனை செய்யப்பட்டது.
 - மோட்டார் வாகனமொன்றின் சொத்துப் பாவனை உரிமையானது 5 வருடங்களுக்கு குத்தகை உடன்படிக்கையின் கீழ் பெற்றுக்கொள்ளப்பட்டது. இச்சொத்துப் பாவனை உரிமையின் கிரயம் ரூ. 4 500 000 ஆகும். இக்கிரயமானது ரூ. 1 000 000 ஆரம்பக் கொடுப்பனவை உள்ளடக்கியுள்ளது.

'LKAS 7- காசுப்பாய்ச்சல் கூற்று' இன்படி 31.03.2024 இல் முடிவடையும் வருடத்திற்கான முதலீட்டு நடவடிக்கைகளிலிருந்தான தேறிய காசு உட்பாய்ச்சல் (காசு வெளிப்பாய்ச்சல்) (ரூ.'000)

(1) 1 100 (2) 1 200 (3) (3 200) (4) (3 500) (5) (4 900) (.....)

19. 'LKAS 8- கணக்கீட்டுக் கொள்கைகள், கணக்கீடு மதிப்பீட்டு மாற்றங்கள் மற்றும் வழுக்கள்' இன்படி பின்வரும் கூற்றுகளில் எது/எவை சரியானது/சரியானவை?

- A - கணக்கீட்டு மதிப்பீடுகளானவை வணிக நடவடிக்கைகளில் உள்ளடங்கியிருக்கும் நிச்சயமற்ற தன்மைகள் காரணமாக எழுகின்றன.
- B - கணக்கீட்டு கொள்கைகள் எப்பொழுதும் அவை தொடர்புடைய கணக்கீட்டு நியமங்களில் பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டல்களைப் பிரயோகிப்பதன் மூலம் தெரிவு செய்யப்படுதல் வேண்டும்.
- C - கணக்கீட்டு மதிப்பீடுகளின் விளைவானது நடைமுறை காலப்பகுதியின் இலாபம் அல்லது நட்டத்தில், அல்லது நடைமுறை மற்றும் எதிர்கால காலப்பகுதிகளில் இலாபம் அல்லது நட்டத்தில் பொருத்தமான வகையில் சீராக்கம் செய்யப்படுதல் வேண்டும்.

- (1) A மாத்திரம் (2) B மாத்திரம் (3) A, B மாத்திரம்
(4) A, C மாத்திரம் (5) A, B, C ஆகிய எல்லாம் (.....)

20. 'LKAS 37- ஏற்பாடுகள், நிகழ்த்தக்க பொறுப்புகள் மற்றும் நிகழ்த்தக்க சொத்துகள்' இன்படி பின்வரும் கூற்றுகளில் எது/எவை சரியானது/சரியானவை?

- A - ஏற்பாடொன்றானது நிச்சயமற்ற காலம் அல்லது தொகையின் பொறுப்பொன்றாகும்.
- B - சட்டக் கடப்பாடானது ஒப்பந்தம், சட்டம் அல்லது ஏனைய சட்டச் செயற்பாட்டிலிருந்து ஏற்படும் ஓர் கடப்பாடொன்றாகும்.
- C - நிறுவனமொன்று நிகழ்த்தக்க பொறுப்புகள் மற்றும் நிகழ்த்தக்க சொத்துக்களை அதன் நிதிகூற்றுகளில் இனங்காண்பதில்லை.

- (1) A மாத்திரம் (2) B மாத்திரம் (3) A, B மாத்திரம்
(4) B, C மாத்திரம் (5) A, B, C ஆகிய எல்லாம் (.....)

21. 'SLFRS 16 - குத்தகைகள்' இன்படி பின்வரும் கூற்றுகளில் எது/எவை சரியானது/சரியானவை?

- A - குத்தகையின் ஆரம்பத் திகதியில், குத்தகைக் கொள்வனவாளன் சொத்துப்பாவனை உரிமையை அதன் நியாயப் பெறுமதியில் அளவீடு செய்தல் வேண்டும்.
- B - குத்தகையின் ஆரம்பத் திகதியில், குத்தகைக் கொள்வனவாளன் குத்தகைப் பொறுப்பை அத்திகதியில் செலுத்தப்படாத குத்தகைக் கொடுப்பனவுகளின் நிகழ்காலப் பெறுமதியில் அளவீடு செய்தல் வேண்டும்.
- C - குத்தகையில் உள்ளார்ந்த வட்டி வீதத்தை உடனடியாகத் தீர்மானிக்க முடியுமாயின், அதைப் பயன்படுத்திக் குத்தகைக் கொடுப்பனவுகளின் நிகழ்காலப் பெறுமதியானது கணிக்கப்படுகிறது.

- (1) A மாத்திரம் (2) B மாத்திரம் (3) A, B மாத்திரம்
(4) B, C மாத்திரம் (5) A, B, C ஆகிய எல்லாம் (.....)

22. கயந்தினி PLC இன் 01.04.2023 இலுள்ளவாறான சில மீதிகள் கீழே தரப்பட்டுள்ளன.

கூறப்பட்ட மூலதனம்-ஒவ்வொன்றும் ரூ.100 இல் வழங்கப்பட்ட சாதாரண பங்குகள்	ரூ.'000
நிறுத்தி வைத்த வருவாய்கள்	7 500
செலுத்த வேண்டிய பங்குலாபங்கள்	3 500
	600

01.04.2023 இல் கம்பனியானது இத்தினத்திலுள்ள ஒவ்வொரு ஐந்து பங்குகளுக்கும் ஒரு பங்கு என்றவாறு பங்கொன்றை ரூ. 120 இல் வழங்கி நிறுத்தி வைத்த வருவாயை மூலதனமாக்கியது. கம்பனியின் 31.03.2024 இல் முடிவடையும் வருடத்திற்கான இலாபமானது ரூ. 1 400 000 ஆக இருந்தது. 31.03.2024 இல் முடிவடைந்த வருடத்தில் கம்பனியானது 01.04.2023 இலுள்ளவாறு கொடுக்க வேண்டிய பங்குலாபங்களையும் மற்றும் ரூ. 500 000 இடைக்காலப் பங்கிலாபத்தையும் செலுத்தியது. நிறுத்திவைத்த வருவாய்கள் மட்டும் கம்பனியால் பராமரிக்கப்பட்ட ஒரே ஒரு ஒதுக்கமாகும்.

கம்பனியின் 31.03.2024 இலுள்ளவாறான நிறுத்திவைத்த வருவாய்கள் (ரூ.'000):

- (1) 2 000 (2) 2 300 (3) 2 600 (4) 2 900 (5) 6 200 (.....)

23. 31.03.2024 இல் வணிகமொன்றின் விரைவுச் சொத்து விகிதம் 1:1 ஆக இருந்தது. கம்பனியானது அதன் விரைவுச் சொத்து விகிதத்தினை முன்னேற்றுவதற்குப் பின்வரும் நடவடிக்கைகளைக் கருத்திற் கொள்கின்றது.

- A - காப்புறுதிக் கட்டணமொன்றை முற்பணமாக செலுத்துதல்
B - தற்போதுள்ள சரக்கிருப்பினை கடனிற்கு விற்பனை செய்தல்
C - தற்போதுள்ள குறுங்காலப் பொறுப்புக்களைக் கையிலுள்ள காசினைப் பயன்படுத்தி தீர்த்தல்
D - தற்போதுள்ள சரக்கிருப்பினை காசுக்கு விற்பனை செய்தல்

மேற்படி நடவடிக்கைகளுள் எது / எவை வணிகத்தின் விரைவுச் சொத்து விகிதத்தை முன்னேற்றுவதற்கு வழிவகுக்கும்?

- (1) B மாத்திரம் (2) D மாத்திரம் (3) B, D மாத்திரம்
(4) A, B, D மாத்திரம் (5) B, C, D மாத்திரம் (.....)

24. பின்வரும் நடவடிக்கைகளுள் எவை நிறுவனமொன்றின் முகாமைக் கணக்கீட்டு தொழிற்பாடுகளாக கருத்திற் கொள்ளப்படலாம்?

- A - உற்பத்திப் பொருளொன்றின் அல்லது சேவையொன்றின் கிரயத்தினைத் தீர்மானித்தல்
B - செயற்பாட்டு மட்டம் மாறுகின்றபோது கிரய நடத்தையினைப் பகுப்பாய்வு செய்தல்
C - முதலீட்டாளர்களுக்கும் கடன் கொடுத்தோருக்கும் நிதித்தகவல்களை வழங்கல்
D - உற்பத்திப் பொருளொன்றின் கிரயம் - தொகை - இலாபத் தொடர்பினை பகுப்பாய்வு செய்தல்

- (1) A, B மாத்திரம் (2) A, B, C மாத்திரம் (3) A, B, D மாத்திரம்
(4) B, C, D மாத்திரம் (5) A, B, C, D ஆகியன எல்லாம் (.....)

25. பின்வரும் கூற்றுகளில் எது/எவை நிறுவனமொன்றின் இருப்பு முகாமை தொடர்பில் சரியானது/சரியானவை?

- A - இருப்பு உருப்படியொன்றின் சிக்கனக் கட்டளைத் தொகையானது அதன் வருடாந்தக் கட்டளைக் கிரயம் மற்றும் வருடாந்த இருப்பு வைத்தற் கிரயங்களின் கூட்டுத்தொகையானது மிகக்குறைவாக இருக்கும் போதுள்ள மறுகட்டளைத் தொகையாகும்.
B - இருப்பு உருப்படியொன்றின் மறுகட்டளை மட்டமானது ஆகக்கூடிய பாவனையை ஆகக்கூடிய விநியோகக் காலத்தினால் பெருக்குவதன் மூலம் கணிக்கப்படும்.
C - இருப்பு உருப்படியொன்றினை அளவிடு செய்வதற்கு குறிப்பிட்டு அடையாளம் காணும் முறையை பயன்படுத்த முடியாதிருக்கும் போது கிரயச் சூத்திரங்கள் பயன்படுத்தப்படும்.

- (1) B மாத்திரம் (2) A, B மாத்திரம் (3) A, C மாத்திரம்
(4) B, C மாத்திரம் (5) A, B, C ஆகியன எல்லாம் (.....)

26. பின்வரும் தகவல்கள் 31.03.2024 இல் முடிவடையும் மாதத்துக்கான கம்பனியொன்றின் சம்பளப் பட்டியலிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டன.

அடிப்படைச் சம்பளங்கள்	ரூ.'000
படிகள்	7 500
	2 500

மேலதிக தகவல்கள்:

- ஊழியர் சேமலாப நிதி (EPF) க்கான தொழில்கொள்வோர் மற்றும் தொழிலாளர் பங்களிப்புகள் முறையே 15%, 10% ஆகும்.
- ஊழியர் நம்பிக்கை நிதி (ETF) க்கான தொழில்கொள்வோர் பங்களிப்பு 3% ஆகும்.
- EPF மற்றும் ETF பங்களிப்புகளானது ஊழியர்களின் மொத்த சம்பளத்தின் அடிப்படையில் கணிக்கப்படுகிறது.
- குறித்த மாதமொன்றிற்கான ஊழியர் சேமலாப நிதி EPF மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியானது ETF அடுத்து வரும் மாதத்தில் அனுப்பப்படுகிறது.

31.03.2024 இல் முடிவடையும் மாதத்துக்கான ஊழியர்கள் தொடர்பில் இனங்காணப்பட்ட மொத்தச் செலவுகள் மற்றும் 31.03.2024 இல் உள்ளவாறு இக்கம்பனியின் செலுத்த வேண்டிய ஊழியர் சேமலாப நிதி (EPF):

ஊழியர்கள் தொடர்பான செலவுகள் (ரூ.'000) செலுத்த வேண்டிய EPF (ரூ.'000)

- (1) 10 000 1 500
(2) 10 000 2 500
(3) 11 500 2 500
(4) 11 800 1 500
(5) 11 800 2 500

(.....)

• 27, 28 ஆகிய வினாக்களுக்கு விடையளிப்பதற்குப் பின்வரும் தகவல்களைப் பயன்படுத்துக.

ஜெமினி PLC ஆனது தனிப்பொருளொன்றை உற்பத்தி செய்கிறது. கம்பனியின் எதிர்பார்க்கப்பட்ட செயற்பாட்டு மட்டம் 20 000 அலகுகளாகும். பின்வரும் மதிப்பீடுகள் அடுத்த காலப்பகுதிக்காக தரப்பட்டுள்ளன.

அலகொன்றுக்கான நேர் மூலப் பொருட்கிரயம்	- 2 கிலோ, கிலோ ஒன்றிற்கு ரூ. 300 படி
அலகொன்றுக்கான நேர் ஊழியம்	- 2 மணித்தியாலங்கள், மணித்தியாலமொன்றுக்கு ரூ. 200 படி
உற்பத்தி மேந்தலை உறிஞ்சல் விகிதம்	- நேர் ஊழிய மணித்தியாலமொன்றிற்கு ரூ. 300
மொத்த உற்பத்தியில்லா மேந்தலைகள்	- ரூ. 8 000 000
மொத்தக் கிரயத்தில் இலாபம்	- 25%

மேலதிக தகவல்கள்:

50% மான உற்பத்தி மேந்தலைகளும், 75% மான உற்பத்தியில்லா மேந்தலைகளும் மாறும் கிரயங்களாக மதிப்பிடப்பட்டுள்ளன.

27. அலகொன்றுக்கான உற்பத்திக் கிரயம் மற்றும் அடுத்த காலப்பகுதிக்கான மொத்த நிலையான கிரயம்:

அலகொன்றுக்கான உற்பத்திக் கிரயம் (ரூ.)	மொத்த நிலையான கிரயம் (ரூ.'000)
(1) 1 000	6 000
(2) 1 600	2 000
(3) 1 600	8 000
(4) 2 000	6 000
(5) 2 000	8 000

(.....)

28. இவ்வுற்பத்திப் பொருளின் அலகொன்றுக்கான பங்களிப்பு:

(1) ரூ. 500	(2) ரூ. 600	(3) ரூ. 900	(4) ரூ. 1100	(5) ரூ. 1200	(.....)
-------------	-------------	-------------	--------------	--------------	---------

29. உற்பத்திக் கம்பனியொன்றின் செயற்பாட்டு மட்டம் 100 000 அலகுகளாகும். பின்வரும் தகவல்கள் 31.03.2024 இல் முடிவடையும் வருடத்துடன் தொடர்பானவை.

	(ரூ.'000)
விற்பனைகள்	12 000
மொத்த நிலையான கிரயம்	3 000
இலாபம்	2 000

கம்பனியின் அலகொன்றுக்கான மாறும் கிரயம் மற்றும் சமப்பாட்டுப் புள்ளி (அலகுகள்):

அலகொன்றுக்கான மாறும் கிரயம் (ரூ.) சமப்பாட்டுப் புள்ளி (அலகுகள்)

(1) 30	100 000
(2) 50	40 000
(3) 50	60 000
(4) 70	40 000
(5) 70	60 000

(.....)

30. நிறுவனமொன்று 5 வருட பயன்தரு ஆயுட்காலத்தைக் கொண்ட இயந்திரமொன்றில் முதலீடு செய்யும் செயற்றிட்டமொன்றைக் கவனத்திற் கொள்கின்றது. இவ்வியந்திரத்தின் மதிப்பிடப்பட்ட கிரயம் ரூ. 1 000 000 ஆகும். இச்செயற்றிட்டத்திலிருந்து வருடாந்த தேறிய காசு உட்பாய்ச்சலாக ரூ. 200 000 எதிர்பார்க்கப்படுகிறது. இச்செயற்றிட்டத்தின் எதிர்பார்க்கப்பட்ட வருவாய் விகிதம் 10%. இத்திட்டத்தின் தேறிய நிகழ்காலப் பெறுமதி (NPV) எதிரகணியமாக உள்ளது. இச்செயற்றிட்டம் தொடர்பில் பின்வரும் கூற்றுகளில் எது/எவை சரியானது/சரியானவை?

- A - இச்செயற்றிட்டத்தின் மொத்த எதிரகாலத் தேறிய காசு உட்பாய்ச்சல்களின் நிகழ்காலப் பெறுமதியானது அதன் ஆரம்ப முதலீட்டைவிடக் குறைவாகவுள்ளது.
- B - இச்செயற்றிட்டத்தின் வருடாந்தத் தேறிய காசு உட்பாய்ச்சல்கள் ரூ. 250 000 க்கு அதிகரிக்குமாயின் அதன் திரும்பப் பெறும் காலம் 4 வருடங்களாக இருக்கும்.
- C - இச்செயற்றிட்டத்தின் எதிர்பார்க்கப்பட்ட வருவாய் விகிதமானது 10% ஐ விட உயர்வாக இருக்கும்போது அதன் NPV நேர்க்கணியமாக இருக்கும்.

- (1) A மாத் திரம்
- (2) A, B மாத் திரம்
- (3) A, C மாத் திரம்
- (4) B, C மாத் திரம்
- (5) A, B, C ஆகிய எல்லாம்

(.....)

- 31 தொடக்கம் 50 வரையான வினாக்களுக்குச் சுருக்கமான விடைகளைப் புள்ளிக்கோட்டின் மீது எழுதுக.

31. நிறுவனமொன்றின் பல நடவடிக்கைகள் கீழே தரப்பட்டுள்ளன.

- A - பொதுநோக்குடைய நிதிக் கூற்றுகளை தயாரிக்கும்போது பொருத்தமான கணக்கீட்டுக் கொள்கைகளைத் தெரிவு செய்தல்
B - உள்நாட்டு இறைவரித்திணைக்களச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய வரிப் பொறுப்பினை மதிப்பிடுதல்
C - கொடுக்கல் வாங்கல்களைப் பதிவதற்குக் கணினிமயப்படுத்தப்பட்ட கணக்கீட்டு மென்பொருளைப் பயன்படுத்தல்
D - சந்தை விலைகளின் மாற்றத்தினைக் கருத்திற்கொண்டு கட்டடங்களை மீள்மதிப்பீடு செய்தல்
- மேலேயுள்ள ஒவ்வொரு நடவடிக்கையிலும் செல்வாக்குச் செலுத்தும் மிகவும் பொருத்தமான சூழல் காரணியை கீழே தரப்பட்டுள்ள உருப்படிகளிலிருந்து தெரிவு செய்க.

(1) பொருளாதாரம்	(2) சட்டம்	(3) தொழில் தகமை	(4) தொழில்நுட்பம்
நடவடிக்கை	சூழல் காரணி	நடவடிக்கை	சூழல் காரணி
A		C	
B		D	

32. தனிவியாபாரியொருவரின் நிதிக்கூற்றுகளிலிருந்து பின்வரும் தகவல்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன.

31.03.2024 இலுள்ளபடி (ரூ.'000) 31.03.2023 இலுள்ளபடி (ரூ.'000)

மொத்தச் சொத்துகள்	800	600
மொத்தப் பொறுப்புகள்	450	325

மேலதிக தகவல்கள்:

31.03.2024 இல் முடிவடைந்த வருடத்தில் வணிகத்தின் உரிமையாளர்களுடன் தொடர்புடைய பின்வரும் இரண்டு கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றிருந்ததுடன் இவைகள் முறையாகப் பதியப்பட்டுள்ளன.

- 1) உரிமையாளரினால் அவரின் சொந்த நிதியிலிருந்து வணிகத்தின் வியாபாரக் கடன் கொடுத்தோர் ஒருவருக்கு ரூ. 50 000 செலுத்தப்பட்டது.
2) உரிமையாளரால் ரூ. 100 000 கிரயமான பொருட்கள் அவரின் சொந்த பாவனைக்காகப் எடுத்துக்கொள்ளப்பட்டன.

(அ) இவ்வியாபாரத்தின் சொத்துக்கள், பொறுப்புகள் மற்றும் உரிமையாண்மையில் மேற்படி இரண்டு கொடுக்கல் வாங்கல்களும் ஏற்படுத்தும் தாக்கத்தினை (+ அல்லது -) பெறுமதியுடன் குறிப்பிடுக.

கொடுக்கல் வாங்கல்	சொத்துக்கள்(ரூ.'000)	பொறுப்புகள் (ரூ.'000)	உரிமையாண்மை (ரூ.'000)
1.			
2.			

(ஆ) இவ்வணிகத்தின் 31.03.2024 இல் முடிவடையும் வருடத்திற்கான இலாபம்(ரூ.'000):

- 33, 34 ஆகிய வினாக்களுக்கு விடையளிப்பதற்குப் பின்வரும் தகவல்களைப் பயன்படுத்துக.

பின்வரும் நான்கு கொடுக்கல் வாங்கல்களும் தளபாடங்களை உற்பத்தி செய்யும் வணிகமொன்றில் 31.03.2024 இல் முடிவடையும் மாதத்தில் இடம்பெற்றவையாகும்.

- A - கஜனிடமிருந்து ரூ. 2 500 000 க்கான பலகைகள் கடனுக்குக் கொள்வனவு செய்யப்பட்டன.
B - பாபு Ltd மிருந்து 'பலகை செய்முறைப்படுத்தும் இயந்திர'மொன்று ரூ. 6 000 000 க்கு கடனுக்குக் கொள்வனவு செய்யப்பட்டது.
C - ரூ. 5 200 000 பட்டியல் விலையுடைய தளபாடங்களானவை ரூ. 200 000 வியாபாரக் கழிவுடன் காசுக்கு விற்கப்பட்டன.
D - கஜனுக்குரிய முழுத் தொகையும் ரூ. 100 000 காசுக் கழிவுடன் தீர்க்கப்பட்டது.

33. மேலுள்ள ஒவ்வொரு கொடுக்கல் வாங்கலையும் பதிவு செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட மூலப் பதிவேட்டினைக் குறிப்பிடுக.

கொடுக்கல் வாங்கல்	மூலப்பதிவேடு	கொடுக்கல் வாங்கல்	மூலப்பதிவேடு
A		C	
B		D	

34. மேலுள்ள 'C', 'D' கொடுக்கல் வாங்கல்களைப் பதிவதற்கான நாட்குறிப்புப் பதிவுகளை எழுதுக. விளம்பல்கள் தேவையில்லை.

கொடுக்கல் வாங்கல்	விபரம்	வரவு (ரூ.'000)	செலவு (ரூ.'000)
C			
D			

35. பின்வரும் பொதுப்பேரேட்டுக் கணக்குகள் ஒவ்வொன்றுக்குமான கணக்கு வகையினைக் குறிப்பிடுக.

பொதுப்பேரேட்டுக் கணக்கு

கணக்கு வகை

A - பெற்ற கழிவு

.....

B - பற்றுக்கள்

.....

C - இழப்பீட்டுக்கான ஏற்பாடு

.....

D - இயந்திரத்தின் திரண்டபெறுமானத்தேய்வு

.....

36. மிகப் பொருத்தமான கணக்கீட்டு எண்ணக்கருவினைப் பயன்படுத்தி பின்வரும் கூற்றுகளை பூர்த்திசெய்க.

A எண்ணக்கருவின் பிரகாரம் நிறுவனமொன்றில் ஏற்பட்ட பணப்பெறுமதியுடன் கூடிய கொடுக்கல் வாங்கல்கள் மாத்திரம் கணக்குப் புத்தகங்களில் பதிவு செய்தல் அவசியமாகும்.

B எண்ணக்கருவானது தீர்மானங்களை மேற்கொள்வதற்கு அக்கறையுடைய தரப்பினர்களுக்குப் பயனுள்ள எல்லாத் தகவல்களையும் நிதிக் கூற்றுகளில் அறிக்கையிடுவதற்கு நிறுவனமொன்றை வேண்டுகின்றது.

C எண்ணக்கருவின் பிரகாரம் நிறுவனமொன்றின் நடைமுறை வருடத்தில் கொள்வனவு செய்யப்பட்ட ஆனால் வருட இறுதியில் விற்பனை செய்யப்படாத பொருட்களின் கிரயமானது விற்பனைக் கிரயக் கணிப்பீட்டில் உள்ளடக்கப்படுவதில்லை.

D எண்ணக்கருவின் பிரகாரம் ஒரு வருடத்துக்கு மேற்பட்ட பயன்தரு ஆயுட்காலத்தையுடையதும் ஒப்பீட்டளவில் குறைந்த பெறுமதியுடையதுமான உபகரணங்களின் கிரயமானது நிறுவனமொன்றின் நிதிக் கூற்றுகளில் ஒரு செலவாகக் காட்டப்படுகின்றது.

37. விளையாட்டுக்கழகம் ஒன்றில் 31.03.2024 இல் முடிவடையும் வருடத்தில் இடம்பெற்ற பின்வரும் ஒவ்வொரு கொடுக்கல் வாங்கலும் திரண்ட நிதியின் மீதியில் அதிகரிப்பை அல்லது குறைப்பை ஏற்படுத்த வழிவகுக்குமா என்பதனை பெறுமதியுடன் குறிப்பிடுக.

கொடுக்கல் வாங்கல்

தாக்கம்

அதிகரிப்பு - (I) / பெறுமதி (ரூ.'000)
குறைவு - (D)

A - பெறவேண்டிய சந்தா ரூ. 20 000 ஆனது நடைமுறை வருடத்தில் பதிவழிக்கப்பட்டுள்ளது.

.....

B - நடைமுறை வருடத்தில் இடம்பெற்ற கிறிக்கெற் கூற்றுப் போட்டியை நடத்துவதற்கு விளையாட்டு மைதானத்தை ரூ. 250 000 இற்கு வாடகைக்கு கொடுத்துள்ளதுடன் இது தொடர்பில் காசாக ரூ. 200 000 பெறப்பட்டுள்ளது.

.....

38. பொருத்தமான சொற்பதங்களைப் பயன்படுத்தி பங்குடமையுடன் தொடர்பான பின்வரும் கூற்றுகளைப் பூரணப்படுத்துக.

A பங்குடமையொன்றின் மாறும் உரிமையாண்மையானது பங்காளர்களின் கணக்கில் பதியப்படுகிறது.

B பங்காளர்கள் பங்குடமையிலிருந்து இளைப்பாறும்போது அவர்கள் 1890 பங்குடமைக் கட்டளைச் சட்டத்தின் பிரிவு இன்படி தீர்க்கப்படாத மீதியில் வருடாந்தம் 5% வட்டி பெறுவதற்கு உரித்துடையவர்கள்.

C பங்குடமை வணிகத்தின் ஆகக்கூடிய பங்காளர்களின் எண்ணிக்கையானது சட்டத்தின் படி ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

39. அமலனும் விமலனும் பங்குடமையொன்றை எழுத்து மூலமான உடன்படிக்கையின்றி நடாத்தினர். சமிலன் 01.04.2024 இல் ரூ. 1 000 000 காலையும் ரூ. 2 000 000 பெறுமதியான நிலத்தினையும் முதலீடு செய்து பங்குடமையில் சேர்ந்து கொண்டார். இத்தினத்தில் பங்குடமையின் நன்மதிப்பானது ரூ. 1 200 000 ஆக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. புதிய பங்குடமையும் எழுத்து மூலமான உடன்படிக்கையின்றி தொடர்ந்து இயங்கியது. பின்வருவனவற்றை பதிவுதற்கான நாட்குறிப்பு பதிவுகளை எழுதுக (விளம்பல் தேவையில்லை).

விபரம்	வரவு (ரூ.'000)	செலவு (ரூ.'000)
(அ) பங்குடமையின் மூலதனத்திற்கு சமிலனின் பங்களிப்பு:		
(ஆ) பங்குடமையின் நன்மதிப்பு:		

40. நிதி அறிக்கையிடலிற்கான எண்ணக்கரு சட்டகம் (2018) இற்கமைய பின்வரும் கூற்றுகளைப் பூரணப்படுத்துக.
- A - நிறுவனத்தின் சொத்துக்களிலிருந்து அதன் அனைத்துப் பொறுப்புகளையும் கழித்தபின் வரும் அக்கறை உரிமையாண்மை ஆகும்.
- B - பொறுப்பென்பது கடந்தகால நிகழ்வுகளின் விளைவாக ஒன்றை மாற்றுவதற்கான நிகழ்கால கடப்பாடாகும்.
- C - வருமானமென்பது உரிமையாண்மையின் மீது கோரிக்கை கொண்டிருப்பவர்களின் பங்களிப்புகள் தவிரந்த உரிமையாண்மையின் மீது அதிகரிப்பை ஏற்படுத்தக்கூடிய சொத்துக்களின் மீதான அல்லது பொறுப்புகள் மீதான ஆகும்.
41. 'LKAS 2 - இருப்புகள்' இன்படி பின்வரும் கூற்றுகள் ஒவ்வொன்றும் உண்மையா (T) அல்லது பொய்யா (F) எனக் குறிப்பிடுக.

கூற்று

உண்மை/ பொய்

- A - கிரயம் மற்றும் தேறிய தேறக்கூடிய பெறுமதி இரண்டிலும் எது குறைவோ அப்பெறுமதியில் இருப்புக்களானது அளவீடு செய்யப்படுகின்றது.
- B - தேறிய தேறக்கூடிய பெறுமதியானது சாதாரண வணிகச் செயற்பாட்டில் மதிப்பிடப்பட்ட விற்பனை விலையிலிருந்து மதிப்பிடப்பட்ட பூர்த்தி செய்யும் கிரயம் மற்றும் மதிப்பிடப்பட்ட விற்பனைச் செலவுகளைக் கழித்துப் பெறப்படுவதாகும்.
- C - நிறுவனமொன்றானது ஒரே மாதிரியான இயல்பு மற்றும் பயன்பாட்டினைக் கொண்ட எல்லா இருப்புகளுக்கும் ஒரே கிரயச் சூத்திரத்தைப் பயன்படுத்த வேண்டும்.
- D - முதல் உள் முதல் வெளி (FIFO) அல்லது நிறையிடப்பட்ட சராசரீக்கிரயம் (WAC) ஆகிய முறைகளுள் எது குறைந்த பெறுமதியைத் தருகின்றதோ அம் முறையினையே இருப்பு உருப்படி ஒன்றின் கிரயத்தை மதிப்பீடு செய்வதில் பயன்படுத்த வேண்டும்.

42. சமந்தா PLC இன் 31.03.2024 இல் முடிவடையும் வருடத்துக்கான நிதிக்கூற்றுகளை 30.06.2024 இல் வழங்குவதற்கு இயக்குநர்கள் அங்கீகரித்தனர். பின்வரும் நிகழ்வுகள் 31.03.2024 க்குப் பின்னர் கம்பனியில் இடம்பெற்றன.

இல.

நிகழ்வு

- 01 வாடிக்கையாளர் ஒருவரால் ரூ. 1.5 மில்லியன் இழப்பீடொன்றைக் கோரி 10.04.2024 இல் கம்பனிக்கெதிராக வழக்கொன்று தொடுக்கப்பட்டிருந்தது. இவ்விழப்பீட்டைச் செலுத்துமாறு 15.06.2024 இல் நீதிமன்றக் கட்டளை ஒன்று கொடுக்கப்பட்டது.
- 02 31.03.2024 இல் ரூ. 9 மில்லியன் கொண்டுசெல் தொகையுடைய தொழிற்சாலையொன்று 20.04.2024 இல் அழிக்கப்பட்டிருந்தது.
- 03 31.05.2024 இல் வாடிக்கையாளர் ஒருவர் முறிவடைந்தவராக வெளிப்படுத்தப்பட்டுள்ளார். 31.03.2024 இல் உள்ளவாறு இவ்வாடிக்கையாளரிடமிருந்து பெறவேண்டிய தொகை ரூ. 3 மில்லியனாகும்.

மேற்படி நிகழ்வுகளை கருத்திற் கொள்வதற்கு முன்னர் 31.03.2024 இல் உள்ளவாறான கம்பனியின் மொத்தச் சொத்துக்கள் மற்றும் மொத்தப் பொறுப்புகள் முறையே ரூ. 60 மில்லியன் மற்றும் ரூ. 25 மில்லியனாக இருந்தன.

'LKAS 10 - அறிக்கையிலும் காலத்துக்குப் பிந்திய நிகழ்வுகள்' இன்படி பின்வருவனவற்றை அடையாளங்காண்க.

(அ) சீராக்கத் தேவையற்ற நிகழ்வு / நிகழ்வுகள் (இலக்கத்தை / இலக்கங்களை மட்டும் குறிப்பிடுக.)

.....

(ஆ) மேற்படி சீராக்கக்கூடிய நிகழ்வை / நிகழ்வுகளைக் கருத்திற் கொண்டதன் பின்னர் 31.03.2024 இல் உள்ளவாறான சரியான மொத்தச் சொத்துக்கள் மற்றும் மொத்தப் பொறுப்புகள்:

மொத்தச் சொத்துக்கள் (ரூ.மில்லியன்) : மொத்தப் பொறுப்புகள் (ரூ.மில்லியன்) :

43. சதுசிகன் PLC ஆனது 01.04.2021 இல் ரூ. 6 000 000 இற்கு இயந்திரமொன்றைக் கொள்வனவு செய்தது. அதன் மதிப்பிடப்பட்ட பயன்தரு ஆயுட்காலம் 5 வருடங்களாகும். கம்பனியானது இயந்திரங்களை வருடாந்தம் குறைந்து செல் மீதி முறையில் 40% பெறுமானத் தேய்விடுகிறது. 01.04.2023 இல் கம்பனியானது இயந்திரத்தின் பெறுமானத் தேய்வு முறையை நேர் கோட்டு முறைக்கு மாற்றியதுடன் அதன் எஞ்சிய பெறுமதி பூச்சியமாக மதிப்பிடப்பட்டுள்ளது. 01.04.2021 இல் மதிப்பிடப்பட்ட இயந்திரத்தின் பயன்தரு ஆயுட்காலத்தில் மாற்றம் ஏதுமில்லை.

'LKAS 16 - ஆதனம், பொறி மற்றும் உபகரணங்கள்' இன்படி பின்வருவனவற்றைக் குறிப்பிடுக.

(அ) 31.03.2022 இல் முடிவடைந்த வருடத்திற்கான பெறுமானத்தேய்வுச் செலவுகள் (ரூ.'000) :

(ஆ) 31.03.2023 இலுள்ளவாறான திரண்ட பெறுமானத் தேய்வு (ரூ.'000) :

(இ) 31.03.2024 இல் முடிவடைந்த வருடத்துக்கான பெறுமானத்தேய்வுச் செலவுகள் (ரூ.'000):

44. 'SLFRS 15 - வாடிக்கையாளர்களுடனான ஒப்பங்களிலிருந்தான வருமானம்' இன்படி பின்வரும் ஒவ்வொரு கூற்றும் உண்மையா (T) அல்லது பொய்யா (F) எனக் குறிப்பிடுக.

கூற்று

உண்மை / பொய்

A - வாடிக்கையாளர் ஒருவருக்கு உறுதியளிக்கப்பட்ட பொருள் அல்லது சேவையை வழங்குவதன் மூலம் செயற்றிறன் கடப்பாட்டினை திருப்தி செய்யும் பொழுது நிறுவனம் வருமானத்தை இனங்காணல் வேண்டும்.

B - பொருட்கள் அல்லது சேவைகளைப் பரிமாற்றம் செய்கையில் நிறுவனம் காசாகப் பெற்றுக் கொண்ட கைமாற்றுத் தொகையே கொடுக்கல் வாங்கல் விலையாகும்.

C - ஒப்பந்தமொன்றில் உறுதியளிக்கப்பட்ட கைமாறானது நிலையான தொகை, மாறும் தொகை அல்லது இரண்டையும் உள்ளடக்கியதாக இருக்கலாம்.

D - செயற்றிறன் கடப்பாடுகளை ஒரு குறிக்கப்பட்ட நேரத்தில் அல்லது ஒரு காலப்பகுதி முழுவதிலும் திருப்தி செய்யலாம்.

45. பின்வரும் தகவல்கள் அமரா PLC இன் 31.03.2024 இல் முடிவடைந்த வருடத்துடன் தொடர்பானவை.

சாதாரண பங்குகளின் எண்ணிக்கை	- 60 000
பங்கொன்றிற்கான உழைப்பு (ரூ.)	- 30
மொத்தப் பங்கிலாபம் (ரூ.'000)	- 300
வருமானவரிச் செலவு (ரூ.'000)	- 700
வட்டிச் செலவுகள் (ரூ.'000)	- 500

31.03.2024 இல் முடிவடைந்த வருடத்துக்கான பின்வருவனவற்றைக் கணிக்குக:

(அ) பங்கொன்றிற்கான பங்குலாபங்கள் (ரூ.) :

(ஆ) வரிக்குப் பின்னரான இலாபம் (ரூ.'000) :

(இ) வட்டிக்காப்பு விகிதம் (தடவைகள்) :

46. பின்வரும் கிரய உருப்படிகள் இறக்குமதி செய்யப்பட்ட உதிரிப் பாகங்களைப் பயன்படுத்தி துவிச்சக்கர வண்டிகளைத் தயாரிக்கும் நிறுவனமொன்றுடன் தொடர்பானவை. அக்கிரய உருப்படிகள் ஒவ்வொன்றையும் 'நேர் அல்லது நேரில்' எனவும் 'மாறும் அல்லது நிலையானது' எனவும் வகைப்படுத்துக.

கிரய உருப்படி

நேர் (D)/நேரில் (I)

மாறும் (V)/நிலையானது (F)

A - ரயர், ரியூப்புகளிற்கான கிரயம்

B - தயாரிக்கும் ஊழியர்களின் மாதாந்தக் கூலிகள்

C - தயார் செய்யும் பகுதி மேற்பார்வையாளரின் மாதாந்தச் சம்பளம்

D - கிறீஸ் மற்றும் எண்ணெய்யின் கிரயங்கள்

47. உற்பத்தி வணிகமொன்றின் கிரயங்கள் தொடர்பான பின்வரும் ஒவ்வொரு கூற்றும் உண்மையா (T) அல்லது பொய்யா (F) எனக் குறிப்பிடுக.

கூற்று

உண்மை / பொய்

- A - கிரய உருப்படியுடன் குறிப்பிட்டு அடையாளம் காணக்கூடிய கிரயங்கள் மேந்தலைகளாகக் காணப்படுகின்றன.
- B - நிறுவனமொன்றினால் பயன்படுத்தப்படும் மூலப்பொருள் உருப்படிகளின் தொகையும் பெறுமதியும் களஞ்சிய பேரேட்டில் பதியப்படுகிறது.
- C - தொடர்புடைய வீச்சினுள் உற்பத்தி மட்டத்தில் ஏற்படும் அதிகரிப்பு அல்லது குறைவு காரணமாக நிலையான மேந்தலைகள் மாறுவதில்லை.
- D - இயந்திரங்களை இயக்குவோருக்கு வெளியீட்டு அடிப்படையில் செலுத்தப்படும் கூலிகளானது நேர் ஊழியக் கிரயமாக வகைப்படுத்தப்படுகிறது.

48. கம்பனியொன்று தனிப் பொருள் ஒன்றை உற்பத்தி செய்கிறது. இதற்கு இரண்டு உற்பத்தி கிரய நிலையங்கள் காணப்படுகின்றன. இக்கிரய நிலையங்களுடன் தொடர்புடைய பாதீடு செய்யப்பட்ட தகவல்கள் கீழே தரப்படுகிறது.

கிரய நிலையம் I

கிரய நிலையம் II

அலகொன்றிற்கு உறிஞ்சப்பட்ட மேந்தலைகள்
செய்முறை நேரம்

ரூ. 100

ரூ. 240

2 நேர் ஊழிய
மணித்தியாலங்கள்

3 இயந்திர
மணித்தியாலங்கள்

50 000

20 000

நேர் ஊழிய மணித்தியாலங்கள்
இயந்திர மணித்தியாலங்கள்

கிரய நிலையம் I மற்றும் கிரய நிலையம் II இற்கான மேந்தலை உறிஞ்சல் அடிப்படையானது முறையே நேர் ஊழிய மணித்தியாலங்கள் மற்றும் இயந்திர மணித்தியாலங்கள் ஆகும்.

பின்வருவனவற்றை ஒவ்வொரு கிரய நிலையத்திற்கும் அடையாளங்காண்க.

கிரய நிலையம் I

கிரய நிலையம் II

(அ) மேந்தலை உறிஞ்சல் வீதம் (ரூ.)

.....

.....

(ஆ) மொத்த பாதீடு செய்யப்பட்ட மேந்தலைகள் (ரூ.'000)

.....

.....

49. ஜெயா PLC ஆனது தனிப் பொருளொன்றை உற்பத்தி செய்யத் திட்டமிடுகிறது. கம்பனியின் மதிப்பிடப்பட்ட செயற்பாட்டு மட்டம் 18 000 அலகுகளாகும். கம்பனியின் எதிர்பார்க்கும் சமப்பாட்டுப் புள்ளி 10 000 அலகுகளாகும். எதிர்பார்க்கும் விற்பனை விலை அலகொன்றுக்கு ரூ. 80 ஆகவும் விற்பனைக்கு பங்களிப்பு விகிதம் 25% ஆகும்.

பின்வருவனவற்றை அடையாளங்காண்க:

(அ) அலகொன்றிற்கான மாறும் கிரயம் (ரூ.)

:

(ஆ) மொத்த நிலையான கிரயம் (ரூ.'000)

:

(இ) 18 000 அலகு செயற்பாட்டு மட்டத்தில் மொத்தக் கிரயம் (ரூ.'000)

:

(ஈ) செயற்பாட்டு மட்டம் 15 000 அலகுகளாக இருப்பின் இலாபம் (ரூ.'000)

:

50. நிறுவனமொன்று ரூ. 5 000 000 கிரயமுடைய சுற்றுச் சூழலுக்கேற்ற இயந்திரமொன்றைக் கொள்வனவு செய்வதற்கு எண்ணுகிறது. இவ்வியந்திரத்தின் பயன்தரு ஆயுட்காலம், மற்றும் எஞ்சிய பெறுமதி முறையே 10 வருடங்கள் மற்றும் ரூ. 400 000 என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இயந்திரத்துக்கு நேர்கோட்டு முறை அடிப்படையில் பெறுமானத் தேய்வு செய்யப்படுகின்றது. இந்த இயந்திரத்திலிருந்து எதிர்பார்க்கப்பட்ட வருடாந்த தேறிய காசு உட்பாய்ச்சல் ரூ. 625 000 ஆகும்.

இவ்வியந்திரத்துக்கான பின்வருவனவற்றை அடையாளங்காண்க.

(அ) திரும்பப் பெறும் காலம் (வருடங்கள்)

:

(ஆ) கணக்கீட்டு வருவாய் விகிதம் (சராசரி முதலீட்டு அடிப்படையில்)

:

PARCEL NO
www.LOL.LK



LOL.1k
BookStore

විභාග ඉලක්ක පහසුවෙන් ජයගන්න

ඕනෑම තොතක් ඉක්මනින්
නිවසටම ගෙන්වා ගන්න



කෙටි සටහන්|පසුගිය ප්‍රශ්න පත්‍ර|වැඩ පොත් සඟරා|O/L ප්‍රශ්න පත්‍ර|
A/L ප්‍රශ්න පත්‍ර|අනුමාන ප්‍රශ්න පත්‍ර|අතිරේක කියවීම් පොත්|
School Book ගුරු අතපොත්



pesuru
Prakritha Private Ltd.

Akura Pilot



පෙර පාසලේ සිට උසස් පෙළ දක්වා සියළුම ප්‍රශ්න පත්‍ර,
කෙටි සටහන්, වැඩ පොත්, අතිරේක කියවීම් පොත්, සඟරා
සිංහල සහ ඉංග්‍රීසි මාධ්‍යයෙන් හෙදරටම හෙත්වා ගැනීමට

www.LOL.lk වෙබ් අඩවිය වෙත යන්න